மகிழ்ச்சியோடு இங்கே கூறிக்கொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அதுமட்டுமல்லாமல், முந்தைய 1996–2001 ஆம் ஆண்டு ஆட்சியிலே கிட்டத்தட்ட 757 நிறுவனங்கள் இருந்த சூழ்நிலையில், இன்றைக்கு 1200–க்கு மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டிலே, சென்னையிலே தங்களுடைய தொழில்களைத் தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு நிறுவனம் என்கின்ற அடிப்படையிலே இன்றைக்கு—கடந்த 2004–2005 ஆம் ஆண்டைப் பொறுத்தளவிலே, 400 நிறுவனங்கள் — மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 million sq.ft. 20 இலட்சம் சதுர அடிகள் இடத்தில் தங்களுடைய நிறுவனங்களின் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே இந்த நிலை இப்படி போகும்போது, அடுத்த ஒரு ஆண்டு காலத்தில் இன்னும் ஒன்றரை இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு நம்முடைய அம்மா அவர்கள் வழிவகுத்திருக்கின்றார்கள். எனவே, ஈரோடு மாவட்டம் அல்ல, எந்த ஒரு மாவட்டத்திலும் Tier-II cities அதாவது மதுரை, கோர்யம்புத்தூர், திருநெல்வேலி, அதேபோன்று திருச்சி போன்ற பெருமாநகரங்களில்கூட உருவாக்குவதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்கள். தனியார் முன்வந்தால் நிச்சயமாக I.T. Policy மற்றும் I.T.E.S. Policy-யிலே, கொள்கையின் அடிப்படையிலே அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்–விடைகள் முடிவுற்றன.

[**குறிப்பு :** ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

2. விதி 110–ன்கீழ் அறிக்கை

அனைத்து ஊராட்சி ஒன்றியத் தலைமையிடங்களில் பொருட்காட்சி மற்றும் ஊரக இளைஞர் விளையாட்டு விழாக்களை நடத்துதல் – மாண்புமிகு முதலமைச்சரின் அறிக்கை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவை விதி 110–ன்கீழ் (குறுக்கீடுகள்) அது ஆளுநர் உரையிலே இருக்கிறது. நன்றாகப் படித்துப் பாருங்கள். பேரவை விதி 110–ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

2006 ஜனவரி 18] [பேரவைத் தலைவர்]

அறிக்கை ஒன்றினை அளிக்க அனுமதி கோரியுள்ளார்கள். அனுமதி அளிக்கப்படுகிறது. (குறுக்கீடுகள்) உட்காருங்கள், மணி உட்காருங்கள். (குறுக்கீடுகள்) ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவும் இப்போது எடுக்கவில்லை. உட்காருங்கள். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். ஆளுநர் உரை மீதான விவாதத்திலே எதையும் பேசலாம். நீங்கள் பேச வேண்டிய கருத்துகளைப் பேசலாம். ஆகவே, எதையும் இப்போது எடுத்துக்கொள்ளவில்லை. பேரவை விதி 110–ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை ஒன்றினை அளிக்க அனுமதி கோரியுள்ளார்கள். அனுமதி அளிக்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

முற்பகல் 11–05

* **மாண்புமிகு செல்வி ஜெ ஜெயலலிதா:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இயற்கை எழில் மிக்க சுற்றுலாத் தலங்களையும், பக்தர்கள் நாடிச் சென்று வழிபடும் திருத்தலங்களையும் ஏராளமாகக் கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும், மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகவே உள்ளன. இந்தச் சிறப்புகளை மையப்படுத்தி, தொழில்களைப் பெருக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் பொருட்காட்சிகள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருட்காட்சிகள் தற்போது மாநிலத் தலைநகரான சென்னையிலும் மற்றும் ஓரிரு மாவட்டங்களில், அம்மாவட்டத் தலைநகரங்களிலும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சென்னை மாநகரிலும் மற்றும் மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களிலும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள், சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் நிறைந்த அரங்கங்கள் மற்றும் பல்வகைக் கடைகளுடன் நடத்தப்படும் பொருட்காட்சிகளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டுமென்று இந்தச் சட்டமன்றப் பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் நகர்ப் பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் வாழுகின்ற அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய பொருட்காட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன். இதன்படி, தமிழகத்தின் அனைத்து

மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் தலைமை இடத்திலும் பொருட்காட்சிகள் நடத்த நான் ஆணையிட்டுள்ளேன். (மேசையைத் தட்டும் ஒலி)

இந்தப் பொருட்காட்சிகளை அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நடத்தும். குறிப்பாக, விவசாய உற்பத்தியை வெகுவாகப் பெருக்கும் வகையிலான வேளாண் தொழில்நுட்பங்கள், ஊரகப் பகுதி மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக நிற்கும் கால்நடைகள் குறித்த பல்வேறு விவரங்கள், நோய்கள் மற்றும் அவற்றை முன்கூட்டியே தடுக்கின்ற வழிவகைகள் குறித்த தகவல்கள், நகரங்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் பற்றிய விவரங்கள், ஊரகத் தொழில் வளர்ச்சியால் மக்கள் பெறுகின்ற வசதிகள் மற்றும் நன்மைகள், சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை விளக்கும் அரங்குகள் இப்பொருட்காட்சிகளில் இடம்பெறும். இதுவன்றி, சிறுகடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடைகள், குடை ராட்டினம் மற்றும் ரங்க ராட்டினம் முதலான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் ஆகியன இந்தப் பொருட்காட்சிகளில் இடம்பெறும்.

ஊராட்சி ஒன்றியங்கள் ஒவ்வொன்றிலும் இந்தப் பொருட்காட்சி இம்மாதம், அதாவது, சனவரி 29 ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஒரு மாத காலம், அதாவது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெறும். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் இப்பொருட்காட்சியினைக் கண்டுகளிக்க வேண்டும், அதன்மூலம் பயன்பெற வேண்டும் என்பதால் இப்பொருட்காட்சிக்கு அனுமதி இலவசம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அனைத்து வகை விளையாட்டுகளிலும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் உருவாக்கி, விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவர். இத்தகைய விளையாட்டு வசதிகள் நகர்ப்புறங்களில் வழங்கப்படுவதைப் போலவே, கிராமப்புறப் பகுதிகளுக்கும் கிடைக்கப்பெற வேண்டும். கிராமப்புறங்களில், திறமைகளைத் தேக்கி வைத்துக்கொண்டு,

TRUTH ALONE TRIUMPHS

வாய்ப்புகள் இல்லாததால் குடத்தில் இட்ட விளக்காக இருக்கும் மாணவர்களையும், மாணவிகளையும், இளைஞர்களையும், இளம் பெண்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தையும், உதவிகளையும் வழங்கிட வேண்டும் என்பது எனது எண்ணமாகும். இதனைச் செயல்படுத்தும் வகையில், ஊரக இளைஞர் விளையாட்டு விழாக்களை இப்பொருட்காட்சியுடன் இணைத்து நடத்திட நான் ஆணையிட்டுள்ளேன். (மேசையைத் தட்டும் ஒலி)

ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்திக் காட்டும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். கிரிக்கெட், வாலிபால், கபடி, கோகோ முதலிய விளையாட்டுப் போட்டிகளும், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல் போன்ற தடகளப் போட்டிகளும் இந்த ஊரக விளையாட்டு விழாவில் நடத்தப்படும். இந்த விளையாட்டுப் போட்டிகள் சார் இளநிலை (Sub-Junior), இளநிலை (Junior), முதுநிலை (Senior) என்ற பல்வேறு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்படும். மேலும், குழந்தைகள் பங்கேற்கும் சாக்கு ஓட்டப் பந்தயம் (Sack Race) போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இந்த விளையாட்டுப் போட்டிகள் பொருட்காட்சியின் நிறைவு நாட்களான 26–2–2006 மற்றும் 27–2–2006 ஆகிய இரு நாட்களில் நடத்தப்படும்.

முற்பகல் 11–10

ஒவ்வொரு போட்டியிலும் முதல், இரண்டு, மூன்று என்கிற நிலைகளைப் பெறுகின்ற வெற்றி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் முதற் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 28–2–2006 அன்று நடைபெறும் பொருட்காட்சியின் நிறைவு விழாவில் இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான உபகரணங்கள் அரசால் வழங்கப்படும். இந்த விளையாட்டு உணர்வு ஊரக விளையாட்டு விழாவுடன் நின்றுவிடாமல், தொடர்ந்து பயிற்சி பெற்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த உபகரணங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஏதுவாக, இந்த உபகரணங்கள், அந்தந்த ஊராட்சி நிர்வாகிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும்.

மேலும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் தொடர்ந்து துடிப்புடன் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு டி.ஷர்ட், ஒரு தொப்பி மற்றும் டிபன் பாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)

சென்னை மாநகரைப் போன்றே ஊரகப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களும் பயன்பெறும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொருட்காட்சி மற்றும் ஊரக விளையாட்டுப் போட்டிகள், ஊரக மக்களிடையே பெருத்த வரவேற்பைப்பெறும் என்று நான் திடமாக நம்புகிறேன் என்று கூறி அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

3. ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது விவாதம்—தொடர்ச்சி

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ச்சி. திரு. கே. மகேந்திரன்.

***திரு. கே. மகேந்திரன்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மேதகு ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எனது கருத்துகளைச் சொல்வதற்கு அனுமதி வழங்கிய தங்களுக்கு முதலில் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 4 ஆண்டு காலமாக மேதகு ஆளுநர் அவர்கள் இந்த அவையிலே உரையாற்றியிருக்கிறார்கள். அந்த உரையினுடைய பக்கங்களோடு இந்த ஆண்டு ஆற்றிய உரையினுடைய பக்கங்களை ஒப்பிடும்போது, கூடுதலான எண்ணிக்கையில் மேதகு ஆளுநர் அவர்களது உரை இந்த ஆண்டு இந்த அவையிலே படிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 4 ஆண்டு காலமாக இந்த அரசு எடுத்து வந்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், அதேபோன்று 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அறிக்கையினுடைய தொடக்கப் பகுதியில் சென்னை மாநகரமும், இந்த மாநிலமும் இதுவரை சந்தித்திராத வெள்ள நிவாரண நடவடிக்கைகள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வெள்ள நிவாரண நடவடிக்கைகளைப்